



Central Finance Company PLC

PUBLICATION OF FINANCIAL STATEMENTS IN ACCORDANCE WITH SECTION 29 (5) OF THE FINANCE BUSINESS ACT, NO. 42 OF 2011

Key financial data for the period ended 30.09.2025 (Unaudited)

In Rupees Million	From 01.04.2025 to 30.09.2025	From 01.04.2024 to 30.09.2024
Interest income	8,839	8,479
Interest expenses	(2,205)	(2,558)
Net interest income	6,634	5,921
Gains /(losses) from trading activities	477	160
Other income	1,846	1,365
Operating expenses	8,957	7,446
Impairment reversal	(3,507)	(3,104)
Profit/(loss) before tax	6,093	5,138
Taxes	(2,765)	(2,477)
Profit/(loss) after tax	3,328	2,661

Key Financial Data as at 30.09.2025 (Unaudited)

In Rupees Million	As at 30.09.2025	As at 30.09.2024
Assets		
Cash and bank balance	686	623
Government securities	5,550	19,663
Due from related parties	24	45
Loans	85,274	55,874
Investments in equity	3,036	2,669
Investment properties and real estate	71	71
Property, plant and equipment	11,682	11,235
Other assets	10,975	11,804
Total Assets	117,298	101,984
Liabilities		
Due to banks	4,641	337
Due to related parties	274	234
Deposits from customers	47,219	42,575
Other liabilities	7,484	6,313
Total liabilities	59,618	49,459
Equity		
Stated capital	2,230	2,230
Statutory reserve fund	3,504	3,204
Retained earnings	47,087	42,222
Other reserves	4,859	4,869
Total equity	57,680	52,525
Net assets value per share (Rs.)	253.70	231.03

Certification

We, the undersigned, being the Chief Executive Officer, the Chief Financial Officer and the Compliance Officer of Central Finance Company PLC certify jointly that:

- the above statements have been prepared in compliance with the format and definitions prescribed by the Central Bank of Sri Lanka (CBSL);
- the information contained in these statements have been extracted from the unaudited financial statements of the Licensed Finance Company unless indicated as audited.

Sgd.
A.K. Gunaratne
Chief Executive Officer

Sgd.
W.M.T.W. Weerasinghe
Chief Financial Officer

Sgd.
R. Tillekeratne
Compliance Officer

21 November 2025

Selected key Performance Indicators

Item	Based on unaudited financial statements As at 30.09.2025		Based on unaudited financial statements As at 30.09.2024	
Regulatory Capital Adequacy (%)	Actual	Required	Actual	Required
Tier 1 Capital Adequacy Ratio	38.36%	10.00%	47.87%	10.00%
Total Capital Adequacy Ratio	36.52%	14.00%	45.52%	14.00%
Capital funds to deposit liabilities ratio	106.74%	10.00%	107.82%	10.00%
Quality of loan Portfolio (%)				
Gross stage 3 loans ratio	1.76%		3.79%	
Net stage 3 loans ratio	0.37%		1.36%	
Net stage 3 loans to core capital ratio	0.69%		1.93%	
Stage 3 impairment coverage ratio	79.24%		64.16%	
Total impairment coverage ratio	2.96%		7.45%	
Company has calculated Stage-3 loans as per section 4.3.1 (i) of the Finance Business Act Direction No 01 of 2020 - Classification & Measurement of Credit Facilities for the reclassification of non-performing loans (NPLs) to performing loans (PLs) on clearance of the entire arrears as of 30th September 2025. The Company adopted the aforesaid section 4.3.1 (i) w.e.f. 1st October 2024.				
Profitability (%)				
Net interest margin (annualised net interest income as a percentage of average interest earning assets)	14.25%		14.07%	
Return on assets (annualised profit before tax as a percentage of average assets)	10.96%		10.14%	
Return on equity (annualised profit after tax as a percentage of average equity)	11.79%		10.35%	
Cost to income ratio (operating expenses as a percentage of net income)	39.16%		41.69%	
Liquidity (%)				
Available liquid assets to required liquid assets (Minimum 100%)	127.33%		467.87%	
Liquid assets to external funds	11.76%		47.09%	
Memorandum information				
Number of branches	104		103	
External credit rating	A (Ika) by Fitch Ratings Lanka Ltd.		A- (Ika) by Fitch Ratings Lanka Ltd.	
Regulatory penalties imposed last 6 months				
Amount (Rs.Mn)	None		None	
Regulatory deposit restrictions				
Cap on total deposits (Rs.Mn)	None		None	
Downsizing of deposits - per month/quarter/year (Rs.Mn)	None		None	
Freezing of deposits	None		None	
Regulatory borrowing restrictions				
Cap on total borrowings (Rs.Mn)	None		None	
Downsizing of borrowings - per month/quarter/year (Rs.Mn)	None		None	
Freezing of borrowings	None		None	
Regulatory lending restrictions				
Cap on total lending portfolio (Rs.Mn)	None		None	
Downsizing of lending portfolio - per month/quarter/year (Rs.Mn)	None		None	
Restrictions on granting new credit facilities and/or extending the terms of existing credit facilities	None		None	
Any other regulatory restrictions	None		None	



Central Finance Company PLC

84, Raja Veediya, Kandy.

Website: www.centralfinance.lk



සෙන්ට්‍රල් ෆිනෑන්ස් කම්පැනි පීඑල්සී

2011 අංක 42 දරණ මුදල් ව්‍යාපාර පනතේ 29 (5) වගන්තිය ප්‍රකාර මූල්‍ය ප්‍රකාශන පලකිරීම

2025.09.30 කාලසීමාව අවසානයේ සමාගමෙහි ප්‍රධාන මූල්‍ය දත්ත (විගණනය නොකළ)		
රුපියල් මිලියන	2025.04.01 සිට 2025.09.30 දක්වා	2024.04.01 සිට 2024.09.30 දක්වා
පොලී ආදායම	8,839	8,479
පොලී වියදම්	(2,205)	(2,558)
ශුද්ධ පොලී ආදායම	6,634	5,921
වෙළඳ කටයුතු වලින් ලද ලාභය/(අලාභය)	477	160
වෙනත් ආදායම්	1,846	1,365
මෙහෙයුම් වියදම්	8,957	7,446
නාතිකරණය ප්‍රත්‍යාවර්තනය	(3,507)	(3,104)
නාතිකරණය ප්‍රත්‍යාවර්තනය	643	796
බදු පෙර ලාභය /(අලාභය)	6,093	5,138
බදු	(2,765)	(2,477)
බදු පසු ලාභය/(අලාභය)	3,328	2,661

2025.09.30 දිනට ප්‍රධාන මූල්‍ය දත්තයන් (විගණනය නොකළ)		
රුපියල් මිලියන	2025.09.30 දිනට	2024.09.30 දිනට
වත්කම්		
මුදල් හා බැංකුවල ඇති තැන්පතු	686	623
රජයේ සුරැකුම්පත්	5,550	19,663
සම්බන්ධිත පාර්ශවයන්ගෙන් ලැබිය යුතු ණය	24	45
නිමිකම් ප්‍රාග්ධන ආයෝජන	85,274	55,874
ආයෝජන දේපල සහ දේපල වෙළඳාම්	3,036	2,669
දේපල, පිරිසහන හා උපකරණ	71	71
වෙනත් වත්කම්	11,682	11,235
මුළු වත්කම්	10,975	11,804
මුළු වත්කම්	117,298	101,984
වගකීම්		
බැංකුවලට ගෙවිය යුතු	4,641	337
සම්බන්ධිත පාර්ශවයන්ට ගෙවිය යුතු	274	234
ගනුදෙනුකරුවන්ගෙන් තැන්පතු	47,219	42,575
වෙනත් බැරකම්	7,484	6,313
මුළු වගකීම්	59,618	49,459
නිමිකම්		
ප්‍රකාශිත ප්‍රාග්ධනය	2,230	2,230
ව්‍යාපෘති/විකුණු සංචිත අරමුදල	3,504	3,204
රඳවාගත් ඉපයුම්	47,087	42,222
වෙනත් සංචිත	4,859	4,869
මුළු නිමිකම්	57,680	52,525
කොටසකට ශුද්ධ වත්කම් (රුපියල්)	253.70	231.03

සහතික කිරීම

සෙන්ට්‍රල් ෆිනෑන්ස් කම්පැනි පීඑල්සී හි ප්‍රධාන විධායක නිලධාරී, ප්‍රධාන මූල්‍ය නිලධාරී සහ අනුකූලතා නිලධාරී වන අප විසින් සාමූහිකව පහතින් සහතික කර ඇති පරිදි,

(අ) ඉහත ප්‍රකාශයන් ශ්‍රී ලංකා මහ බැංකුව විසින් නියම කර ඇති ආකෘතියට සහ අර්ථ දැක්වීම් වලට අනුකූලව සකස්කර ඇත;

(ආ) බලපත්‍රලාභී මුදල් සමාගම විසින් ඉදිරිපත් කරනු ලබන ප්‍රකාශනවල අන්තර්ගත තොරතුරු විගණනය කළ තොරතුරු ලෙස සැලකේ නොවන්නේ නම් විගණනය නොකළ තොරතුරු ලෙස සලකනු ලැබේ.

අත්සන් කළේ,
ඒ. කේ. ගුණරත්න
ප්‍රධාන විධායක නිලධාරී

අත්සන් කළේ,
ඩබ්ලිව්.එම්.ටී.ඩබ්ලිව්.වීරසිංහ
ප්‍රධාන මූල්‍ය නිලධාරී

අත්සන් කළේ,
ආර්.නිලකර්ණන
අනුකූලතා නිලධාරී

2025 නොවැම්බර් 21

ප්‍රධාන කාර්ය සාධන දර්ශක				
අයිතමය	2025.09.30 දිනට විගණනය නොකළ මූල්‍ය ප්‍රකාශන මත පදනම්ව		2024.09.30 දිනට විගණනය නොකළ මූල්‍ය ප්‍රකාශන මත පදනම්ව	
	තට්ප	අවශ්‍ය	තට්ප	අවශ්‍ය
නියමිත ප්‍රාග්ධන ප්‍රමාණාත්මකතාවය (%)				
1 වන ස්ථරයේ ප්‍රාග්ධන ප්‍රමාණාත්මකතා අනුපාතය	38.36%	10.00%	47.87%	10.00%
මුළු ප්‍රාග්ධන ප්‍රමාණාත්මකතා අනුපාතය	36.52%	14.00%	45.52%	14.00%
අරමුදල් ප්‍රාග්ධනයට තැන්පතු වගකීම් අනුපාතය	106.74%	10.00%	107.82%	10.00%
ණය කළහේ ගුණාත්මකතාවය (%)				
3 වන අදියරේ දළ ණය අනුපාතය	1.76%		3.79%	
3 වන අදියරේ ශුද්ධ ණය අනුපාතය	0.37%		1.36%	
3 වන අදියරේ ශුද්ධ ණය වලට මූලික ප්‍රාග්ධන අනුපාතය	0.69%		1.93%	
3 වන අදියරේ නාතිකරණය සඳහා වෙන්කිරීමේ අනුපාතය	79.24%		64.16%	
මුළු නාතිකරණය සඳහා වෙන්කිරීමේ අනුපාතය	2.96%		7.45%	
*සමාගම විසින් අදියර 3 යටතේ පවතින අක්‍රීය ණය පහසුකම් සක්‍රීය තත්ත්වය දක්වා නැවත වර්ගීකරණය කිරීමේදී ශ්‍රී ලංකා මහ බැංකුව විසින් ව්‍යාපාර මූල්‍ය පනත යටතේ 2020 අංක 01 දරණ නියෝගය - ණය පහසුකම් වර්ගීකරණය සහ මැතිම යටතේ සියලු නික මුදල් පියවීමෙන් පසුව එම ණය සක්‍රීය ණය ලෙස වර්ගීකරණය කරනු ලැබේ. මෙම පදනම මත 2025 සැප්තැම්බර් 30 දිනට මූල්‍ය වාර්තා පිළියෙල කර ඇත. සමාගම විසින් මෙම නියෝගයේ ඇති විධිවිධාන 2024 ඔක්තෝබර් 01 දින සිට ක්‍රියාත්මක කරයි.				
ලාභදායීත්වය (%)				
ශුද්ධ පොලී ආතිතිකය (ඇස්තමේන්තු හා ශුද්ධ පොලී ආදායම් පොලී උපාංග මුළු වත්කම් වල සමාන්ත අගයේ ප්‍රතිශතයක් ලෙස)	14.25%		14.07%	
වත්කම් මත ප්‍රතිලාභ (බදු වලට පෙර ඇස්තමේන්තු හා වර්ගීකරණය වූ වත්කම් වල සමාන්ත අගයේ ප්‍රතිශතයක් ලෙස)	10.96%		10.14%	
නිමිකම් මත ප්‍රතිලාභ (බදු වලට පසු ඇස්තමේන්තු හා වර්ගීකරණය වූ වත්කම් වල සමාන්ත අගයේ ප්‍රතිශතයක් ලෙස)	11.79%		10.35%	
ආදායම් මත පිරිවැය අනුපාතය (මෙහෙයුම් වියදම් ශුද්ධ ආදායම් වල ප්‍රතිශතයක් ලෙස)	39.16%		41.69%	
ද්‍රවශීලතාවය (%)				
පවතින ද්‍රවශීල වත්කම්වලට ද්‍රවශීල වත්කම් අවශ්‍යතා අනුපාතය (අවම 100%)	127.33%		467.87%	
ද්‍රවශීල වත්කම් වලට බාහිර අරමුදල් අනුපාතය	11.76%		47.09%	
නාමික තොරතුරු				
ශාඛා ගණන	104		103	
බාහිර ණය ලේඛනය	ෆොන් ෆිෂර් ජ්‍යෙෂ්ඨ නිර්මා A (lka)		ෆොන් ෆිෂර් ජ්‍යෙෂ්ඨ නිර්මා A- (lka)	
නියමිත අධිකාරයක් විසින් පසුගිය මාස 6 තුළ පනවා ඇති දඩ ප්‍රමාණය (රුපියල් මිලියන)	නැත		නැත	
නියමිත තැන්පතු සීමා පැනවීම්				
මුළු තැන්පතු සඳහා උපරිම සීමාව (රුපියල් මිලියන)	නැත		නැත	
අඩු කළ යුතු තැන්පතු ප්‍රමාණය - මසකට / කාර්තුවකට / වසරකට (රුපියල් මිලියන)	නැත		නැත	
තැන්පතු අත්හිටුවීම්	නැත		නැත	
නියමිත ණය ගැනීම් සීමා පැනවීම්				
ණය ගැනීම සඳහා උපරිම සීමාව (රුපියල් මිලියන)	නැත		නැත	
ණය ප්‍රමාණය අඩු කිරීම - මසකට / කාර්තුවකට / වසරකට (රුපියල් මිලියන)	නැත		නැත	
ණය ගැනීම් අත්හිටුවීම්	නැත		නැත	
නියමිත ණයදීම් සීමා පැනවීම්				
මුළු ණය කළඹ සඳහා උපරිම සීමාව (රුපියල් මිලියන)	නැත		නැත	
අඩු කරන ලද ණය කළඹ ප්‍රමාණය - මසකට / කාර්තුවකට / වසරකට (රුපියල් මිලියන)	නැත		නැත	
නව ණය ප්‍රදානය සහ / හෝ පවත්නා ණය පහසුකම් වල කොන්දේසි දර්ශක කිරීම අත්හිටුවීම්	නැත		නැත	
වෙනත් නියමිත සීමා කිරීම්	නැත		නැත	



සෙන්ට්‍රල් ෆිනෑන්ස් කම්පැනි පීඑල්සී

84, රජ විදිය, මහනුවර.

වෙබ් අඩවිය : www.centralfinance.lk



சென்ட்ரல் பினான்ஸ் கம்பனி பிஎல்சி

2011 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க நிதியியல் வியாபாரச் சட்டத்தின் 29 (5) ஆம் பிரிவுக்கு அமைய வெளியிடப்பட்ட நிதிக்கூற்று அறிக்கை

2025 செப்டம்பர் 30 இல் முடிவடைந்த காலப்பகுதிக்கான முக்கிய நிதியியல் தரவுகள் (கணக்காய்வு செய்யப்படாதது)

ரூபா மில்லியனில்	இருந்து 01.04.2025 முதல் 30.09.2025	இருந்து 01.04.2024 முதல் 30.09.2024
வட்டி வருமானம்	8,839	8,479
வட்டிச் செலவு	(2,205)	(2,558)
தேறிய வட்டி வருமானம்	6,634	5,921
வாத்தகப்படுத்தல் நடவடிக்கைகளிலிருந்தான இலாபம்/(நட்டம்)	477	160
ஏனைய வருமானம்	1,846	1,365
தொழிற்பாட்டு செலவினங்கள்	8,957	7,446
பெறுமதி இழப்பு மாற்றம்	(3,507)	(3,104)
பெறுமதி இழப்பு மாற்றம்	643	796
வரிக்குமுன்னரான இலாபம்/(நட்டம்)	6,093	5,138
வரிகள்	(2,765)	(2,477)
வரிக்குப் பின்னரான இலாபம்/(நட்டம்)	3,328	2,661

2025 செப்டம்பர் 30 இல் உள்ளவாறு முக்கிய நிதியியல் தரவுகள் (கணக்காய்வு செய்யப்படாதது)

ரூபா மில்லியனில்	30.09.2025 இல் உள்ளவாறு	30.09.2024 இல் உள்ளவாறு
சொத்துக்கள்		
காசு மற்றும் வங்கி மீதிகள்	686	623
அரசு பிணையங்கள்	5,550	19,663
தொடர்பான தரப்பினரிடமிருந்து வர வேண்டியவை	24	45
கடன்கள்	85,274	55,874
பங்குரிமை மூலதனத்திலுள்ள முதலீடுகள்	3,036	2,669
முதலீட்டுச் சொத்துக்கள் மற்றும் உண்மைச் சொத்துக்கள்	71	71
சொத்துக்கள், பொறிகள் மற்றும் சாதனங்கள்	11,682	11,235
ஏனைய சொத்துக்கள்	10,975	11,804
மொத்தச் சொத்துக்கள்	117,298	101,984
பொறுப்புக்கள்		
வங்கிகளுக்கு செலுத்தவேண்டியவை	4,641	337
தொடர்பான தரப்பினருக்கு செலுத்தவேண்டியவை	274	234
வாடிக்கையாளர்களிடமிருந்தான வைப்புக்கள்	47,219	42,575
ஏனைய பொறுப்புக்கள்	7,484	6,313
மொத்தப் பொறுப்புக்கள்	59,618	49,459
பங்குரிமை மூலதனம்		
கூறப்பட்ட மூலதனம்	2,230	2,230
நியதி ஒதுக்கு நிதியம்	3,504	3,204
பிடித்துவைக்கப்பட்ட வருவாய்கள்	47,087	42,222
ஏனைய ஒதுக்குகள்	4,859	4,869
மொத்த பங்குரிமை மூலதனம்	57,680	52,525
பங்கொன்றிற்கான தேறிய சொத்துப் பெறுமதி (ரூ.-)	253.70	231.03

உறுதிப்படுத்தல்:

கீழ்க்கண்டவாறு உள்ள சென்ட்ரல் பினான்ஸ் கம்பனி பிஎல்சி இன் தலைமை இணக்க அலுவலராக நிதியியல் கட்டுப்பாட்டாளராக இணங்குவிப்பு அலுவலராகவுள்ள நாங்கள் கூட்டாக பின்வருவனவற்றை உறுதிப்படுத்துகின்றோம்.

(அ) மேற்குறிப்பிட்ட கூற்றுக்கள் இலங்கை மத்திய வங்கியினால் பரிந்துரைக்கப்பட்ட படிவம் மற்றும் வரைவிலக்கணங்களுடன் இணங்கிச் செல்லும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன.

(ஆ) இக்கூற்றுக்களில்? அடங்கியுள்ள தகவல்கள் கணக்காய்வு செய்யப்பட்டவை எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலொழிய உரிமப்பெற்ற நிதிக் கம்பனிகளின் கணக்காய்வு செய்யப்படாத நிதியியல் கூற்றுக்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவையாகும்.

ஒப்பம்
ஏ. கே. குணரத்ன
முதன்மை நிறைவேற்று அலுவலர்

ஒப்பம்
டபிள்யூ. எம். டி. டபிள்யூ. வீரசிங்க
நிதியியல் கட்டுப்பாட்டாளர்

ஒப்பம்
ஆர். தில்லகரட்னே
இணங்குவிப்பு அலுவலர்

நவம்பர் 21, 2025

தெரிந்தெடுக்கப்பட்ட முக்கிய செயலாற்ற குறிகாட்டிகள்

விபரம்	30/09/2025 நிலவரப்படி அடிப்படையில் தணிக்கை செய்யப்படாத நிதி அறிக்கைகள்	30/09/2024 நிலவரப்படி அடிப்படையில் தணிக்கை செய்யப்படாத நிதி அறிக்கைகள்		
ஒழுங்குமுறைப்படுத்தல் மூலதனப் போதுமை (%)	உன்மை	தேவையாது	உன்மை	தேவையாது
அடுக்கு 1 மூலதன போதுமை விகிதம்	38.36%	10.00%	47.87%	10.00%
மொத்த மூலதன போதுமை விகிதம்	36.52%	14.00%	45.52%	14.00%
வைப்பு பொறுப்புக்களுக்கான மூலதன நிதிய விகிதம்	106.74%	10.00%	107.82%	10.00%
கடன் சொத்துப்பட்டியலின் தரம் (%)				
மொத்த நிலை 3 கடன் விகிதம்	1.76%		3.79%	
நிகா நிலை 3 கடன் விகிதம்	0.37%		1.36%	
முக்கிய மூலதன விகிதத்திற்கு நிகர நிலை 3 கடன்கள்	0.69%		1.93%	
நிலை 3 குறைபாடு கவரேஜ் விகிதம்	79.24%		64.16%	
மொத்த குறைபாடு கவரேஜ் விகிதம்	2.96%		7.45%	
நிறுவனம் 2025 செப்டம்பர் 30 நிலவரப்படி நிலுவையில் உள்ள முழு கட்டணக் குறைபாடுகள் (arrears) தீர்க்கப்பட்டதன் அடிப்படையில் செயல்படாத கடன்கள் (NPLs) செயல்படும் கடன்களாக (PLs) மறுவகைப் படுத்துவது தொடர்பாக கடன் வசதிகளின் வகைப்படுத்தல் மற்றும் அளவிடு 2020 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க நிதி வணிகச் சட்டம் பிரிவு 4.3.1 (i) இன் படி நிலை-3 கடன்களை கணக்கிட்டுள்ளது. மேற்கண்ட பிரிவு 4.3.1 (i) 2024 அக்டோபர் 01 முதல் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது.				
இலாபத்தன்மை (%)				
தேறிய வட்டி இலாபம்				
(வருடாந்திர நீர் வட்டி வருவாய் சராசரி வட்டி சம்பாதிக்கும் சொத்துகளின் சதவீதமாக)	14.25%		14.07%	
சொத்துக்கள் மீதான வருவாய்				
(சராசரி சொத்துக்களின் சதவீதமாக வரிக்கு முந்தைய வருடாந்திர லாபம்)	10.96%		10.14%	
பங்குரிமை மூலதனம் மீதான வருவாய்				
(சராசரி ஈக்விட்டியின் சதவீதமாக வரிக்குப் பிறகு வருடாந்திர லாபம்)	11.79%		10.35%	
வருமானத்திற்கான செலவு விகிதம்				
(இயக்க செலவுகள் நிகர வருமானத்தின் சதவீதமாக)	39.16%		41.69%	
திரவத்தன்மை (%)				
தேவையான திரவச் சொத்துக்களுக்கான கிடைக்கத்தக்க திரவச் சொத்து (குறைந்தபட்சம் 100%)	127.33%		467.87%	
வெளிவாரி நிதியத்திற்கான திரவச் சொத்துக்கள்	11.76%		47.09%	
விஞ்ஞாபனத் தகவல்கள்				
கிளைகளின் எண்ணிக்கை	104		103	
வெளிவாரி கொடுகடன் தரமிடல்	A (Ika) வழங்கல் மதிப்பீடுகள் :பி.சி. மதிப்பீடுகள் லக்ஷா லிமிடெட்		A - (Ika) வழங்கல் மதிப்பீடுகள் :பி.சி. மதிப்பீடுகள் லக்ஷா லிமிடெட்	
கடந்த 6 மாதங்களில் விதிக்கப்பட்ட ஒழுங்குமுறைப்படுத்தல் தண்டங்கள் தொகை (ரூ.மில்லியனில்)	எதுவுமில்லை		எதுவுமில்லை	
ஒழுங்குமுறைப்படுத்தல் வைப்புக் கட்டுப்பாடுகள்				
மொத்த வைப்புக்கள் மீதான உச்ச எல்லை (ரூ.மில்லியன்)	எதுவுமில்லை		எதுவுமில்லை	
வைப்புக்களின் அளவைக் குறைத்தல் மாதம்/காலாண்டு/ஆண்டு ஒன்றிற்கு (ரூ.மில்லியன்)	எதுவுமில்லை		எதுவுமில்லை	
வைப்புக்களை முடக்குதல்	எதுவுமில்லை		எதுவுமில்லை	
ஒழுங்குமுறைப்படுத்தல் கடன்பாடுகள் கட்டுப்பாடுகள்				
மொத்த கடன்பாடுகள் மீதான உச்ச எல்லை (ரூ.மில்லியன்)	எதுவுமில்லை		எதுவுமில்லை	
கடன்பாடுகள் சொத்துப்பட்டியல்கள் அளவைக் குறைத்தல் மாதம்/காலாண்டு/ஆண்டு ஒன்றிற்கு (ரூ.மில்லியன்)	எதுவுமில்லை		எதுவுமில்லை	
கடன்பாடுகளின் முடக்கம்	எதுவுமில்லை		எதுவுமில்லை	
ஒழுங்குமுறைப்படுத்தல் கடன் வழங்கல் கட்டுப்பாடுகள்				
மொத்தக் கடன் வழங்கல் சொத்துப்பட்டியல் மீதான உச்சஎல்லை (ரூ.மில்லியன்)	எதுவுமில்லை		எதுவுமில்லை	
கடன்வழங்கல் சொத்துப்பட்டியல்கள் அளவைக் குறைத்தல் மாதம்/காலாண்டு/ஆண்டு ஒன்றிற்கு (ரூ.மில்லியன்)	எதுவுமில்லை		எதுவுமில்லை	
புதிய கொடுகடன் வசதிகளை வழங்குதல் அத்துடன்/அல்லது ஏற்கனவே உள்ள கொடுகடன் வசதிகளின் தவணைக் காலத்தை நீடித்தல் மீதான கட்டுப்பாடுகள்	எதுவுமில்லை		எதுவுமில்லை	
வேறு ஏதேனும் ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டுப்பாடுகள்	எதுவுமில்லை		எதுவுமில்லை	



சென்ட்ரல் பினான்ஸ் கம்பனி பிஎல்சி

84, ரஜ வீதி, கண்டி.

இணையதளம்: www.centralfinance.lk